




1. அ. “அப்பா, என்னை மன்னித்து விடுங்கள்.”

ஆ. “அப்பா, இன்னொன்று வாங்கிக் கொள்ளுங்கள்.”



2. அ. “என்னைக் கேலிச் செய்யாதே.”

ஆ. “என்னால் ஆட முடியாது. ஆனால் நான் இனிமையாகப் பாடுவேன்.”



3. அ. “நான் அளவோடு உணவுகளை உண்பேன்.”

ஆ. “நான் என் விருப்பம்போல் உண்பேன்.”



4. அ. “நான் மனவறுதியுடன் சவால்களை எதிர்நோக்குவேன்.”

ஆ. “என்னால் சவால்களை எதிர்நோக்க முடியாது.”



DSKP 9.5

பல்வேறு சூழல்களில் தன்மானத்தைக் காக்கும் பண்பை நடைமுறைப்படுத்துவர்.

TP 5

அன்றாட வாழ்வில் தன்மானத்தைக் காக்கும் முறைகளைக் கடைப்பிடிப்பர்.